



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 12.09.2019 (முற்பகல்)

முன்னிலை

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்

.....

வழக்கு எண்.SA 2827/E/2017

திரு N.V.S.ஆனந்தன்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
ஸ்ரீரங்கம் வட்டம்,
திருச்சி மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	30.12.2016
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	26.02.2017
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	06.04.2017

ஆணை

இன்று (12.09.2019) முற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு N.V.S.ஆனந்தன் ஆஜராகவில்லை. பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திரு பெ.முருகேசன், தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 30.12.2016 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கம்பரசம்பேட்டை கிராமத்தில் புல எண்.1/6, 1/7, 1/8, 1/9, 1/10, 1/1, 1/2A, 1/3A, 258/1, 258/2, 1/5, 2/2 ஆகிய நிலங்களுக்குப் பட்டா மாற்றம் செய்தது தொடர்பான முழுக் கோப்பின் நகல் மற்றும் மேற்படி நிலங்களைப் பட்டா மாற்றம் செய்யக்கூடாது எனத் தன்னால் கொடுக்கப்பட்ட ஆட்சேபனை விண்ணப்பத்தின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான முழுக் கோப்பின் நகல் என 2 இனங்களில் தகவல் கோரி, பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம் என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளருக்கு 19.01.2017 தேதியிட்ட கடிதம் வாயிலாக உரிய கட்டணத்தைச் செலுத்தி தகவலைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டாளர் பொதுத் தகவல் அலுவலர் குறிப்பிட்டுள்ள கட்டணத்தைச் செலுத்தி, 25.01.2017 தேதியிட்ட மனுவைப் பொதுத் தகவல் அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளருக்கு 01.02.2017 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலரால் முழுமையறாத, தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், தான் கோரிய தகவலை அளிக்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 26.02.2017 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை வட்டாட்சியர், ஸ்ரீரங்கம், திருச்சி மாவட்டம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். பொது அதிகார அமைப்பினரால் தான் கோரிய தகவல் முழுமையாக வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்க ஆணையிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 06.04.2017 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (12.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளருக்கு 30.08.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக உரிய தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கின்றது.

5. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் ஆஜராகாத நிலையில், பொதுத் தகவல் அலுவலரால் ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பரிசீலனை செய்கையில், மேல்முறையீட்டாளருக்கு 30.08.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொதுத் தகவல் அலுவலரால் உரிய தகவல் வழங்கப்பட்டுள்ளதும், மேல்முறையீட்டாளரும் "தகவல் பெற்றுக்கொண்டேன்" எனக் கைப்பட எழுதி கையொப்பமிட்டுள்ளதும் தெரிய வருகிறது. மேல்முறையீட்டாளருக்கு உரிய தகவல் வழங்கப்பட்டுள்ளதென்பதை ஆணையம் பதிவு செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 2827/E/2017

பெறுநர்

பொது அதிகார அமைப்பு
பொதுத் தகவல் அலுவலர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
ஸ்ரீரங்கம் வட்டம்,
திருச்சி மாவட்டம்.

மனுதாரர்

திரு N.V.S.ஆனந்தன்,
த/பெ. சீனிவாசன்,
நெ.A-58, பார்க்வியூ தெரு,
அண்ணா நகர்,
தென்னூர் (அஞ்சல்),
திருச்சி - 620 017.

Copy to: Judgement File.
16/09/19